

சுல்தான்



செப்ரேம்பர் - 79

விலை ரூ. 1-25

3

கலை இலக்கிய விமர்சன வெளியீடு.

“மார்க்சின் கல்லறையிலிருந்து ஒரு குரல்” கட்டுரையின் மூலம் இலங்கையில் பரவலாக தெரிய வந்தவர் வெங்கட் சாமிநாதன். எழுத்தாளர்களின் எழுத்தைவிட எழுத்துக் குப் புறம்பான நடவடிக்கைகளை ஆராய்வ தில் அக்கறை உள்ள விமர்சகர். மார்க்சிஸ்ட் இகளின் இலக்கியங்களை (அரசியலையும் கூடத் தான்) நிர்த்தாட்சனியமாக தாக்குவதன் மூலம் மலிவாக விளம்பரம் தேடிக்கொள்ப வர். ‘‘வெங்கட் சாமிநாதன் பாணி’’ என்னும் மூன்றாம் தர விமர்சன அணுகுமுறையை உருவாக்கித்தந்த இவரது கருத்துக்களில் சுய முரண்பாடுகளும், புரட்டல் வாதமும் அதிகம். கலை, இலக்கியம், சிறப்பம், சினிமா எல்லாவற்றிலுமே தனது வித்துவத்தைத் தெரிவிக்க முனையும் சாமிநாதன் அரசியல், சமூகநோக்கு பற்றிய தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதில் இன்னும் தான் மொனம் சாதிக்கிறார். இலங்கையிலும் வெங்கட் சாமிநாதனின் கருத்துக்களினால் பாதிப்புக் குள்ளானவர் ஒரு சிலர் இருக்கத்தான் செய்கின்றனர். ஏற்கனவே முற்போக்கு இலக்கியவாதிகளினால் பெரிதும் பாராட்டப்பட்டது. சின்னப்ப பாரதியின் “தாகம்” என்னும் (சோஷலீச எதார்த்தவாத) நாவலை இப்போதுவெங்கட் சாமிநாதனும் எப்படியோ அதையர்ந்த படைப்பு என்று கண்டுபிடித்து தெரிவித்து விட்டார். இங்குள்ள அந்த “ஒரு சிலரும்” இப்பொழுதுதான் அந்நாவலைப் படிப்பதற்கு ஆர்வம் கொண்டுள்ளனர் இதை நினைக்கையில் வேடிக்கையாகத்தான் இருக்கின்றது.

“தாகம்” இப்போது “புதிய அடிமைகள்” என்னும் பெயரில் “முள்ளும் மலரும்” மகேந்திரனால் திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது. நம்முர் நல்ல நடிகரான சிலோன் சின்னையாவும் முக்கிய வேடத்தை ஏற்று நடிப்பதாக தெரிய வருகிறது. நல்ல நாவல் தான்! ஆனால் நன்றாக எடுக்கத் தெரிந்திருக்க வேண்டுமே!

‘‘யாழ் திரைப்பட வட்டம்’’ என்னும் அமைப்பு. யாழ்ப்பாணத்தில் ஸ்தாபிதமானதிலி

ருந்து தென் இந்திய குப்பைப்படங்களின் ஆரவாரங்களைப் பார்த்து எரிச்சலுற்று சலிப் படைந்திருக்கும் சீரியசான சினிமா ரசிகர்களுக்கு சர்வதேசரீதியாக பெரிதும் கவனிப்புப் பெற்ற பல திரைப்படங்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. Fearless (பிரான்ஸ்) The Coward (செக்கோசிலவாக்கியா) Rak (பிரான்ஸ்) இந்திய கலைகள் பற்றிய ஆறு விவரணப்படங்கள். Battleship Potemkin (சோவியத் Two Men in The city (பிரான்ஸ்) Wolf's Trap (செக்கோசிலவாக்கியா) ஆகிய திரைப்படங்களை இதுவரை தனது அங்கத்தவர்களுக்காக இத்திரைவட்டம் காண்பித்திருக்கிறது. இந்நல்முயற்சிக்காக இவ் வட்டத்தின் தலைவரான ‘‘ர. ஜே. கனகரெட்டினுவை எவ்வளவு பாரட்டினாலும் தகும்.

மஹாகவியின் “புதியதொரு வீடு”, சுந்தர விங்கத்தின் “விழிப்பு”, பெளசல் அமீரின் “ஏணிப்படிகள்” மாவை நித்தியானந்தனின் “ஜயா லெக்சன் கேட்கிறார்”, கலா நி தி கா. இந்திரபாலா மொழிபெயர்த்த ஜே.எம். விங்கின் “கடலின் அக்கரை போரோர்” குழந்தையின் “கூடியிலோயாடு பாப்பா”, ஆகிய ஆறு சிறந்த மேடை நாடகங்களை தொகுத்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றம் வெகுவிரைவில் நால் உருவில் வெளியிட உள்ளது. இவ்வேளையில் இளம் நாடக நெறியாளரும். நல்ல நடிகருமான க. பாலேந்திராவின் “மேடைப் பிரச்சினைகள்” என்னும் கட்டுரையை கொழும்பு நடிகர் ஒன்றியம் புத்தகமாக வெளியிட இருப்பதாக அறிகிறோம்.

கலாநிதி கைலாசபதியின் “சமூகவியலும் இலக்கியமும்” என்னும் பயனுள்ள நாலை என். சி. பி. எச். நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்நால் இங்கு பரவலாக கிடைக்குமாயின் நம்மவரின் ஆக்கங்களின் அழகியல் சமூகப் பெறுமானம் பற்றி நம்மிடையே உள்ள தழும்பல் நிலை நீங்குவதற்கு பெரிதும் உதவலாம்

சமுத்துப் புனை கடைகளில்

சமுதாயச் சித்திரிப்பும் பேச்சு மொழி வழக்கும்.

சி. வண்ணியகுலம்

தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் இடை யிலான பாரம்பரிய உறவுமுறைகளில் பிறழ் வேற்படும்போது புனைக்கதை இலக்கியம் தோன்றுகின்றது. மேற்கைரோப்பிய நாடுகளில் கைத்தொழில் வாணிக வளர்ச்சியினால் நிலமானிய அமைப்பும், அதன் அங்கமான கூட்டு வாழ்க்கையும் சிறையலாயின. நிலத் தினை அடிப்படையாகக் கொண்டிருந்த வாழ்க்கைமுறையானது பணத்தினை மூலா தாரமாங்க கொண்டு இயங்க முயன்றபோது சமூக பொருளாதார உறவுகளில் பாரிய பிறழ்வு நிலைகள் தோன்றலாயின. இவ்வாருண புதிய சமூக பொருளாதார உறவுநிலைகளையும் அவற்றின் பிறழ்வு நிலைகளையும் சித்தரிக்கும் திறனைப் பாரம்பரிய (செய்யுள் வழக்கிலான) இலக்கியங்கள் இழந்தபோகவே புதியதொரு இலக்கிய வடிவம் வேண்டப்பட வாயிற்று. அவ்விலக்கிய வடிவமே, புதிய சமூக உறவுகளைச் சிறப்பியல்புகளுடன் சித்திரிக்கவல்லனவாயின.

இவ்வாருண ஒரு சமூக பொருளாதார உறவு நிலைமாற்றம் கீழைத் தேயங்களில் நிகழ்ந்த போது அங்கும் புனைக்கதை இலக்கியம் தோற்றம் பெறலாயிற்று. கீழைத் தேயங்களில்; ஆங்கிலேயர் வருகையானது நில மானிய சமூக அமைப்பின் வீழ்ச்சிக்கும். முதலாளித் துவ சமூக அமைப்பின் தோற்றத்துக்கும் காரணமாயமெந்தது. ஐரோப்பிய நாடுகளில் சமூக மாற்றத்தோடு இலக்கிய மாற்றமும் நிகழ்ந்தது போலவே, இங்கும் சமூக மாற்றத்துடன் புனைக்கதை இலக்கியமும் தோற்றம் பெறலாயிற்று.

தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கு மிடையிலான பாரம்பரிய உறவுகள் பிறழும் நிலையிலேயே புனைக்கதை தோற்றம் பெறுவதால்

ஆற்றல்மிக்க ஒரு புனைக்கதையானது, தனிமனிதனுக்கும் அவன் வாழும் சமுதாயத்திற்கு மிடையிலான உறவுமுறையினையும், அதனு வேற்படும் பிரச்சினைகளையும், அப்பிரச்சினைகளினால் எழும் போராட்டங்களையும், அவற்றின் நிலைப்பாட்டினையும், சித்திரிப்பதாக இருந்தால் வேண்டும். எனவே, புனைக்கதை களினின்றும் சமுதாயத்தை வேறுபடுத்தி நோக்கமுடிவுதில்லை. சமுதாய நிலைமைகளை எவ்வளவு தெளிவாகவும், தீர்க்கமாகவும் ஒரு புனைக்கதை சித்திரிக்கின்றதோ அந்தள்ளுக்கு அதன் வெற்றிதோல்வியும் நிர்ணயிக்கப்படுகின்றன.

இவ்வாறு, மனித சமுதாயத்தைப் படம் பிடித்துக் காட்ட முயலும் புனைக்கதை இலக்கியமானது அச்சமுதாயத்தின் உறுப்புக்களான சமூக்குழுக்களைன்றும், தொழிற் பிரிவுகளைன்றும் பேச்சு மொழியையும் சித்திரிப்பது இன்றியமையாததாகி விடுகின்றது. சமூகக் குருக்களின்றும், தொழிற் பிரிவுகளின்றும் பண்பாட்டுப் பாரம்பரியங்களையிக்கத் தெளிவாகச் சித்திரிக்கும் ஆற்றல் அவற்றுக்கெனப் பிரத்தியேகமாக அமைந்த பேச்சுமொழிக்கே உண்டென்ற கருத்து இன்று வலுப்பெற்று வருகின்றது.

புனைக்கதைகளில், சமுதாயச் சித்திரிப்பின் இயங்கினுக் கேற்பவே பேச்சுமொழி வழக்கும் அமைந்து விடுகின்றது. சித்திரிக்கப்படும் சமூகக் குழுக்கள், அவற்றினையை உற்பத்தி உறவுமுறைகள் ஆகியவே பேச்சுமொழிப் பயன்பாட்டினைத் தீர்மானிப்பவையாகவள். சமுத்தினைப் பொறுத்தவரையில் அதன் புனைக்கதை இலக்கிய வரலாறு 1875-ல் சந்தியாகோ சந்தியவர்ணம் பின்னையவர்களின் சிறுக்கதைத் தொகுப்பான

‘தொசிந்தாமனியுடனேயே ஆரம்பமாகின் றது.

சமுத்தின் ஆரம்பகாலச் சிறுகதை நாவல்கள் எவையேனும் சமுத்துச் சமூக அமைப்பினைப் பொருளாகக் கொண்டன வல்ல; அவை மக்களின் நாளாந்தப் பிரச்சினைகளையோ, போராட்டங்களையோ பொருளாகக் கொண்டனவுமல்ல. மாருக, அவை வரலாற்று நிகழ்ச்சிகளையும், நல்லுபதேசங்களையுமே காவியப்பாங்கில் சித்திரித்தன. சமுத்தின் ஆரம்பகால நாவல்களான த. சர் வண்முத்துப்பிள்ளையவர்கள் எழுதிய மோக ஞங்கி, சித்திலெவ்வை முகம்மது காசிம் அவர்கள் எழுதிய அசன்பேகதை ஆகியன, முறையே 17-ம் நாற்றுண்டுத்தமிழக நாயக் கராட்சிக்கால வரலாற்றுச் சூழலையும் எகிப்து தேச இராச வம்சத்தைச் சேர்ந்த அசன் என்ற இளைஞரின் வீரவாழ்க்கையையும் சித்திரிப்பனவே. இப் புனைகதை களில் வரும் கதாபாத்திரங்களும் இயல் பிழந்த மனிதப்பண்புகள் கொண்ட அற்புத சிருஷ்டிகளாகவே காணப்படுகின்றன. எனவே, கதைப் பொருளினும் சரி, பாத்திர வளர்ப்பிலும் சரி ஆரம்பகால சமுத்துப் புனைகதைகள், எவ்வகையிலும் சமகால சமூகப் பிரச்சினைகளைச் சித்திரிப்பனவாக அமைய வில்லை. இதனாலேயே, இக்காலைப் புனைகதை களில் இடம்பெறும் பேச்சு வழக்கும் இயல் பானதாகவன்றி காவியப் பாங்கானதாக அமைந்துவிட்டது.

இவ்வாறு சமுத்தின் ஆரம்பகாலப் புனைகதைகள் எமது மண்ணில் வேறான்றுமைக்கான காரணமாக நாடு அந்தியர்வசம் அடிமைப்பட்டுக் கிடந்துமையைக் கூறலாம். தனி மனித சமூக முரண்பாடுகள் கூர்மை பெறுத் தீரு காலகட்டத்திலேயே இப்புனைகதைகள் தோற்றம் பெற்றன. ஆயின், டொனஸூர் ஆணைக்கும் தனிமனிதனுக்குச் சமுதாயத்தில் வழங்கிய சில ‘மதிப்புக்கள்’, தனிமனித முக்கியத்துவத்தினை உணர்த்த வல்லதாயின அத்துடன், ஆங்கில நாகரிகத்

வளவன்

மாறுத்தான் போகிறது

கூவும் இளங்குயிலை
கொத்திக் குதறுகின்ற
காக்கையும் ஓர் கூட்டில்
சேர்க்கையுடனே இருக்கும்

சுகந்த மழை பொழியும்
கானகத்துத் தாழையரை
மெய் சிலிர்க்கும் நறுமணந்தான்
எனினும் அங்கு
சிறும் குறு நாகம்
சுருண்டு குடி இருக்கும்

உச்சிமலைச் சரிவில்
நீழ்க்கடலின் ஆழ்புவியில்
உதிரம் வியர்வையென
சிந்திவிடும் தொழிலாளர்
கூட்டத்தில் கயவர்
கூடிக் களித்திருப்பர்

அகரத்திற்கே சிகரம்
வைக்கும் அதிசயங்கள்
ஒட்டெட்டுக்கும் காவமதில்
ஒங்கிளுக்கிள்கின்ற
பாட்டோடு மாய்மாலம்
சொல்லலாடுகில் சுகங்கள்தமை
கூடிக்குலவி வரும்

உழைப்போர் உதிரங்கள்
ஏச்சுப்
விழைப்போரின் பன்னீர்க்கு
வீழும் வியர்வை
விசம்பும் கண்ணீர்

காக்கை குலநாகம்
கயமை வார்த்தை
சிலம்பம் இவையனைத்தும்
ஏழை தொழிலாளர்
எல்லோர்க்குமே எதிராய்
நின்றாலும் நீள்புவியில்
எல்லாம் தொழிலாளர்
ஏற்றத்தினால் லோங்கும்
வல்லோர்தம் வரலாறு
மாறுத்தான் போகிறது.

திற்கும் நமது மண்ணீன் கலாசாரத்திற்கும் இடையே எழுந்த சமுதாய முரண்பாடுகள் நமது தேசத்தில் பல்வேறு பிரச்சினைகளைத் தோற்றுவிக்கலாயின.

எனவேதான், 1929-ல் ம. வே. திருஞான சம்பந்தபிள்ளையவர்கள் இயற்றிய ‘காசிநாதன் நேசமலர்’, ‘கோபால நேசரத்தினம்’, ‘துரைரத்தினம் நேசமணி’ ஆகிய நாவல் களில் எமது சமூக வாழ்க்கை இடம்பெறுவதனை நாம் காணமுடிகிறது. ‘காசிநாதன் நேசமலர்’, ‘கோபால நேசரத்தினம்’, ஆகிய இரு நாவல்களும் 20-ம் நூற்றுண்டில் ஆரம்பாலத்தில் கிறிஸ்தவ மிஷனரிமார் யாழிப் பாணத்தில் மேற்கொண்ட கிறிஸ்தவ சமயப் ரச்சாரத்தினை எதிர்த்துக் கைவ சமயிகள் போராடி வெற்றிகொள்வதனைச் சித்திரிக் கின்றன. ‘துரைரத்தினம் நேசமணி’ சீதனப் பிரச்சினைகளால் எழும் குடும்ப இன்னல்களைச் சித்திரிக்கின்றது. அடிப்படையில், இம் மூன்று நாவல்களும் ஈழத்து மக்களின் சமகாலப் பிரச்சினைகள் சிலவற்றைச் சித்திரிக்க முனைந்துள்ளமையை நாம் அவதானிக்கலாம். இதனாலேயே இக்காலகட்ட நாவல் களில் - சிறப்பாக இம் மூன்று நாவல்களி லும் - தராதர ஈழத்துத்தமிழும், யாழிப்பாணப் பேச்சுவழக்கும் இடம் பெறுவதனை நாம் காணமுடிகிறது.

1940-ம் ஆண்டிலிருந்து 1960-ம் ஆண்டு வரையுள்ள காலப்பகுதியில் ஈழத்துப் புனைக்கதைகளில் சமுதாயச் சித்திரிப்பும், பேச்சுமெங்கும் வழக்கும் நன்கு வேறுன்றிவிடுகின்றன. தேசியவாதத்தின் தோற்றம், விடுதலை இயக்கம், காந்தியம் ஆகியவற்றின் அருட்டுணர்வு, இக்காலப் பகுதிகளில் சமுதாய நிலைமைகளில் புதிய மாற்றங்களைத் தோற்றுவித்தது. தேச விடுதலைக்கு தேசிய ஜக்கியம் வற்புறுத்தப்பட்டது, காந்தியக் கோட்பாடுகளே போராட்ட ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது, காந்தியக் கோட்பாடோவை வினின் சமுதாய சீர்திருத்தத்தினை அடித்தளமாகக் கொண்டது. எனவேதான் இக்காலப் பகுதியில் எழுந்த ஈழத்துப்புனைக்கதைகள் பல

வற்றின் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களே இடம்பெறுவதனை அவதானிக்கலாம். அத்துடன், இந்தியாவில் ‘மணிக்கொடிக்ஞமு’ வினரின் முன்மாதிரியும் ஈழத்து எழுத்தாளர்களுக்கு ஓர் ஆதர்சமாயமைந்துவிட்டது.

�ழத்து இலக்கிய உலகின் முன்னேடிகள் எனக் கருதப்படும் சோ. நடராசன் சி. வைத்திலிங்கம், இலங்கையர் கோன், சோ. சிவபாதசுந்தரம், சம்பந்தன் ஆகியோரும், மறுமலர்ச்சி எழுத்தாளர்களான அ. செ. முருகானந்தம், சு. வேலுப்பிள்ளை, அ. ந. கந்தசாமி, தி. ச. வரதராஜன், சு. இராஜநாயகன், தாழையடி சபாரத்தினம், சொக்கிலிங்கம் ஆகியோரும் தமது படைப்புக்களின் உயிர் நாடியாகச் சீர்திருத்தக் கருத்துக்களையே கொண்டனர். இவர்கள், ஈழத்து மக்களின் வாழ்க்கை முறையினையும், அவர்தம் பிரச்சினையும் தத்துவார்த்தரீதியாகச் சித்திரித்தரெனக் கூறுவதற்கில்லை. வாழ்வில், புரையோடிப்போன வர்க்க முரண்பாடுகள் என்ற புனைக்கு, சமுதாய சீர்திருத்தம் என்ற மைமுந்தினால் ஒத்தடம் கொடுப்பதாகவே இவர்தம் படைப்புக்கள் அமைந்தன. எனவேதான், மக்களின் பேச்சுவழக்கினையும் தமது படைப்புக்களில் சீரிய முறையில் படம்பிடித்துக் காட்ட இவர்களால் முடியாதுபோயிற்று.

1960-ம் ஆண்டுகாலப் பகுதியில் நாட்டில் ஏற்பட்ட அரசியல், சமூக விளிப்புணர்வானது தமிழ்ப் புனைக்கதை இலக்கியத்தினையும் புதியதொரு தடத்தில் செலுத்துவதாயிற்று. இக் காலப் பகுதியில் செயற்றுடிப்புடன் இயங்கிவந்த இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சுங்கமானது மார்க்சிய சித்தாந்தத்தையே தனது கோட்பாடாக முன்வைத்தது. ஈழத்து எழுத்தாளர்களில் பெரும்பான்மையினர் இச் சங்கத்தின் உறுப்பினர்களாக விளங்கினர். மார்க்சிய சித்தாந்தம், வர்க்கக் கண்ணேட்டத்துடனேயே சமூகத்தை நோக்கவும், சமூகப்பிரச்சினைகளைத் தீர்க்கவும் முனைவது. எனவே, இக்காலப் பகுதி எழுத்தாளர் பலரும், வர்க்க, நோக்

இன் அடிப்படையிலேயே எழுத முற்பட்ட அர். இளங்கீரன், டானியல், கணேசலிங் கன், டொமினிக் ஜீவா, பெனடிக்ற் பாலன், நீர்வை பொன்னையன், செ. யோகநாதன், செ. கர்காமநாதன் போன்றேரே வர்க்கக் கண்ணேட்டத்துல் புனைக்கதை எழுத முயன் றவர்களில் முதன்மையானவர்கள்.

தொழிலாள் வர்க்க நலனைப் பேணும் இவர் தம் புனைக்கதைகள், கூர்மைபெறும் வர்க்க முரண்பாடுகளை எடுத்துக்காட்ட முனைந்த போது, அவர்தம் பேச்சுவழக்கினையும், சித் திரிக்க வேண்டியது தவிர்க்க இயலாத்தாகி யது. தொழிலாள் வர்க்கத்தினரின் வாழ்க்கை முறை, பண்பாடு, பாரம்பரியங்கள், மழக்க வழக்கங்களை அவர்தம் பேச்சு மொழியே தெளிவுபடுத்தவல்து என்பதை 1960-ம் ஆண்டு காலப் பகுதியில் ஈழத்தில் நிகழ்ந்த மரபுப் போராட்டமும் தெளிவுபடுத்துவதா யிற்று. எனவேதான் 1960 ம் ஆண்டிற்குப் பிற்பட்ட ஈழத்துப் புனைக்கதைகளில் பேச்சு வழக்கானது பிரக்ஞை பூர்வமாக கை யாளப்பட்டு வருவதனை நாம் காணமுடி கிறது. இக்காலப் பகுதியிலேயே, மண்வா சனை இலக்கியம், பிரதேச இலக்கியம் ஆகியன தோன்றி வளர்ச்சி பெற்றுவருகின்றன, இவ்வகை இலக்கியங்களின் உயிர் நாடியாக விளங்குவது அவ்வப் பிரதேசப் பேச்சுத் தமிழே என்பதையும் நாம் அவதானித்தல் வேண்டும்.

இக்கலா ஈழத்துப் புனைக்கதைகளில், ஈழதாயச் சித்திரிப்பும் பேச்சுமொழி வழக்கும் முதன்மைத்துவம் பெற்று வரினும் இவற்றேருடு தொடர்பான சில பிரச்சினைகளும் எழவே செய்கின்றன. அவை:-

1. இயற்பண்பினவான (Natural) புனைக்கதைகளிலேயே பேச்சுவழக்குச் செம்மையாக இடம்பெறுகிறது.

2. முற்போக்குச் சிந்தனைகளைப் புலப் படுத்துகையில் பேச்சு வழக்கு ஆற்றலற்ற தாகிவிடுகின்றது.

3. இயல்பான பேச்சுவழக்குப் பிரயோகம் இன்றியே புனைக்கதை எழுப்பும் உணர்வினை நன்கு புரிந்து கொள்ள முடியும்.

இவற்றுக்கான சில உதாரணங்கள் மட்டும் கீழே தரப்படுகின்றன.

1. இயற்பண்பினவான புனைக்கதைகளிலேயே பேச்சுவழக்கு இயல்பானதாக அமைகின்றது. எஸ். பொன்னுத்துரை, கே. வி. நடராஜன் சு. முத்துவிங்கம் போன்றேர் வாழ்க்கையின் உள்ளார்ந்த பிரச்சினைகளை ஆராய்வதில் காட்டும் ஆர்வத்திற்கும் பார்க்க, நடைமுறை வாழ்க்கையின் மேலோட்டமான இயல்புகளையே சித்திரித்துச் செலவர். இது ஒல் பாத்திர உரையாடல்களும் இயல்பானதாகவே அமைந்துவிடுகின்றன.

எஸ். பொன்னுத்துரையின் ‘மறு’ என்ற சிறுக்கதையில் இடம்பெறும் ஒரு உரையாடல்:-

‘‘சோக்கா இருக்கப்பா, இப்பதான் வீட்டுச் சாப்பாடு. சிங்களச் சாப்பாட்டிலை நாச்சு மரத்துப்போச்சு’’,
‘‘என்னைனை நீட்டுக் கயித்திலை யோசிக்கிறுய்?’’

‘‘இல்லை ஐந்து மாசமா மாத்தறை யிலை இருந்து யாழ்ப்பாணப்பக்கம் கோச்சி வரேல்லையாம்.’’

2. முற்போக்குச் சிந்தனைகளைப் புலப்படுத்துகையில் பேச்சுவழக்கு ஆற்றலற்றதாகி விடுகின்றது.

�ழத்து முற்போக்கு] எழுத்தாளர் யாவரின் தும் கதைகளை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். மிகச் சாதாரண கதாபாத்திரங்கள். சாதாரண விடயங்களை இயல்பான பேச்சுத் தமிழிலும் தத்துவார்த்தமான விடயங்களைச் செந்தமிழிலுமே பேசுவதை நாம் அவதானிக்கலாம். செ. கணேசலிங்கனின் சாயம் என்ற சிறுக்கதையில் வரும் ஒரு பேச்சுவழக்கு:-

“வெளி நாடுகளில் தேயிலையை விற்றுப் பணம் சேர்க்கும்போது எமது இரத்தத்தை விற்றுப் பணம் திரட்டுகிறீர்கள் என்று என்னுங்கள். தேயிலையைச் சுவைபார்ப்பவர் களெல்லாம் எமது இரத்தத்தைச் சுவைக்கிறார்கள் என்று கருதுங்கள். தேயிலைக்காகத் தமதுஇரத்தத்தைத் தாணம் செய்து இரத்தம் சன்னிடப் போய் எலும்பும், தொலுமாகக் காட்சியளிக்கும் எழு வர்க்கத்தின்றை வெளியே பாருங்கள்.

3. இயல்பான பேசு வழக்குப் பிரயோகம் இன்றியே புனைதை எழுப்பும் உணர்வினை நன்கு புரிந்து கொள்ளலாம்.

புனைதையின் வெற்றியினைத் தனியே பேச்சு வழக்கு மட்டும் தீர்மானிப்பதில்லை. அக்கதை நிகழ்களும் சித்திரிக்கப்படும் பாங்கு, ஆசிரியன் கதையினை வழிநடத்திச் செல்லும் திறன், அவன் கையாளும் உத்திகள் ஆசிரியவே முக்கியமானவை. என். கே. ரகு நாதனின் ‘நிலவிலே பேசுவோம்’ என்ற சிறுகதையை உதாரணமாகக் கொள்ளலாம். வடமராட்சிப் பகுதியில் நிலவும் மிக நுணுக்கமான சாதி உணர்வினை இக்கதை சித்திரிக்கின்றது. இதில் இயல்பான பேசுத்தமிழ் இடம்பெறவில்லை. ஆயினும், சாதி அமைப்பின் இருக்கமான தன்மையை மிக நாகூக்காகப் புலப்படுத்துவதில் இக்கதை சிறந்து விளங்குகின்றது. இக்கதையில் இடம்பெறும் உரையாடல்:-

“வேண்டாம் கந்தா கூப்பிடாதே! இதெல்லாம் இரண்டாம்பேர் அறியக்கூடாத விஷயங்கள்: மீண்வி மக்களென்றாலும் இந்தக் காலத்தில் ஜாக்கிரதையாய் இருக்கவேண்டும். எந்தப்பற்றில் எந்தப்பாம்பு இருக்கிறதென்று யாருக்குத் தெரியும்? அதோ பார்! வெளியே நல்ல நிலவு! அத்துடன் பால்போன்ற மணவ். அங்கே போய்ப் பேசிக்கொள்ளலாம் வா!”

அனுசிக்

மேம்ப்களி

கனவுப் பாலையில்

சிக்- என்றே

வரையும்

தரிசன வீச்சு-

கோடுகள்

அது- ஒவியமல்ல

அழிவு!

கல்லறத் தொட்டிலில்

தூங்கிப் போன

ஆன்ம பூமிகளின்

ஆசை மலைகளை

கரைக்கும்

உண்ண கோளம்;

ஜனஸ்மைனின்

கனவு நுரைவட்டங்களை

சிதைத்து- நாளைய

விந்துப் பூக்களை

நார்- நாராய்

கிழித் தெறியும்

அனுநகம்;

இன்று-

பரிஞமை சூதிகரவில்

பயணம் செய்யும்-

சிற்தனுச் சிக!

எப்போதும் கலைஞர் வெற்றி பெற்றால் அது நல்ல விஷயமாகும். அல்லாமல் சிந்தனையான் கலைஞரை வெற்றி கொள்ளுதல் மோசமானதாகும். ஆனால் எழுத்தானன் பெரிய சிந்தனையாளருக்க இருக்க வேண்டியதும் அவசியம், இல்லையென்றால் ஒரு இணப்பாள உலகப்பார்வையை இழந்து விடுகிறான் அல்லது தனித்துவம் பெற்ற கலைஞர் என்ற முறையில் சொந்தப் பார்வை இல்லாதவு என்கிறான்.

- எங்கெல்ஸ் -

முன்று கவிதைகள்

— முருகையன் —

1. முயல்வு

நீதி விரும்பும் நெறியாளன்
இன்னல்களை மோதி விழுத்த
முடிவெடுத்தான்.

“பாதி மனிதன்
தெருவில், வறுமையிலே!
சீசீ!
முனிதல் தான் அன்றே முறை?..”

வேர்த்துப் பதைத்தும்
விடிவொன்றும் காணுத
ஆத்திரத்தாற் சிறி அனல் ஆனங்.
பார்த்திருக்க
மாட்டாமற் போராளி
மாற்றமொன்றை வேண்டினுன்,
கூட்டாகச் சென்றுன், கொதித்து.

உழைத்தலுத்த மாந்தர்
உழைப்பைத் திருடிக்
கொழுத்திருப்போர் செய்யும் கொடுமை
விழுத்தவென
ஆவேசம் கொண்டான்
அதற்காய்ச் செயற்பட்டான்,
தீர்வொன்று காணத் திரண்டு.

முன்னர் அடிமை
முறைமை ஓழிப்பதற்காய்
உன்னி முயன்ற ஒரு போரும்
பிண்ணர்
நிலவுடைமைச் சொத்தமைப்பை
நீக்க எடுத்த
பல போரும் எண்ணுகிறுன், பார்த்து

ஒடுக்கப்படுவோன்
ஒடுக்கம் களைந்து
விடுக்கப் படுதலே வேண்டும்
அடுக்காத
வெங்கொடுமை தாங்கான்.
விடிவை எதிர் நோக்கினுன்.
தன் கடமை மேல் ஏழுந்தான், தான்.

ஒவ்வாமை எல்லாம்
ஒருங்கே பிடுங்கினுன்.
பொய் சாய என்று புரட்சி செய்தான்.
நவ்வாழ்வை
நாட்டத் தொடங்கினுன்.
நாசச் செயலை எல்லாம்
ஒடித் தொலைத்தான், உடன்.

முலையொன்றிற் பெற்றெடுத்த
முன்னேற்றம்
வையமெங்கும் சேரவென்று
நாறு செயல் செய்தான்.
ஊரையெல்லாம்
சேர்ந்தொருங்கே கூட்டிச்
சிவப்பைப் பரப்பி வைத்தான்,
நேர்த்தியொன்றை மட்டும் நினைத்து,
போராளி செய்யும் புதுமைப்
பணிகளால்
ஏராளம் நன்மையாம், எல்லார்க்கும்
பாராளும்
ஆட்சிகளே இல்லாத
அன்பு நல நீதியினை
நாட்ட முயல்வான், நயந்து.

2. ஆற்றல்

சத்திய நாதன்
தலையைச் சொறிகின்றுன்.
புத்தறிவு தந்த பொதுமைகளால்
எத்தனையோ
சிக்கல் அவிழ்ந்த
சிறந்த அனுபவந்தான்-
உட்கருத்தைச் சொன்னான், உரத்து

“வேலை துண்பம் அல்ல.
வினைகளே நல்லின்பம்
ஊனால் அமைந்த உடல்
இன்பம்.
ஆனதால்,
விட்டிடுதல் மேண்டாம் இவற்றை

விடாமையே
 உத்தமப் பேரின்பத்தின் ஊற்று.
 “சோர்வால் எதுவும் ககமில்லை.
 ஓயாத ஆர்வமே
 மேலான ஆற்றலாம்.
 வேர்வையினால்
 அற்புதங்கள் ஆகும்.
 அறிவின் துணை கொண்டால்,
 வெற்றி கண்டு செல்லலாம், மூல
 “என்னம் செயலாய் விரியும்.
 செயல் விரிவில்
 உண்மை விதிகள் உணரலாம்.
 உண்மையினால்
 அப்பாலும் என்னணங்கள்
 ஆக்கம் பெறுதலால்.
 அப்பாலும் உந்தும் அது
 “விளங்கும் உலகை
 விளங்கி, விளக்கி,
 களங்கம் களைந்து கழற்றி
 விளைந்தவற்றை
 இன்னும் திருத்தி,
 திருப்பவற்றை மாற்றுவதே
 நன்மை பயக்கும் நடை.”

3, இனிமை

இன்ப வசந்த
 எழுச்சித் திருப்பாட்டைச்
 சந்தர்னும் சந்தரியும் பாடுகிழுர்-
 பொன் கலந்த
 வைகறை வேளை-
 மனங் கணிந்த சந்தர்ப்பம்...
 உய்வுணர்ச்சி பொங்கும் உள்தது.
 மங்கலங்கள் மின்னு
 மணியோசை கிண்ணெண்ண,
 எங்கும் இனிய இளந்தென்றல்
 தங்கி வர
 நானு விதமான
 நாதக் கலவைகளும்
 தேனுய் ஒலிக்கும் சிறந்து.
 “மாயை அல்ல வையம்
 மனித உடல் மாயை அல்ல

நியாயும் நானுயும் நிற்பவைகள்
 மாயை அல்ல.
 அன்பும் பணிகளும்
 ஆர்வமுடன் ஊக்கமும்
 பண்பும் பயனும் அவை.
 “நான் எனதென்னும் செருக்கு,
 தனிச் செர்த்துப்
 பேணும் மரபின் பிறப்பாக்கம்.
 ஆனமையால்,
 அந்த மரபை
 அறுத்தெறிந்து பார்ப்போமே!
 “வந்திருந்து பாடு மகிழ்ந்து.
 “கிண்ணம் நிரம்பக
 கிறுக்கும் சுணுப்பிழிவை
 வண்ண வளைக் கையால் வாரடியே!
 உண் சிறிது
 பின்னர் எனக்குப்
 பிரியமுடன் தா
 ஆகா,
 என்ன இனிமை இதற்கு!!”



தத்துவ ஞானி,
 தகுதியுள்ள விஞ்ஞானி.
 ஏத்துலக கண்டமைக்கும் போதாளி
 ஒத்துழைத்து
 மூவரும் கூடி
 முயற்சிகளில் ஈடுபட்டார்-
 தீவிரமாய் ஈடுபட்டார் சேர்ந்து.

எங்கெங்கும் ஓடி
 எழுந்து பறந்தார்கள்.
 அங்கங்கே உள்ளவற்றை ஆராய்ந்தார்
 முன்பறிந்த
 மெய்மை திருத்தி விசேஷித்தார்.
 மிஞ்சியுள்ள
 பொய்மைகளைப் போக்கினார் போய்.



“வைகறை வேளில்
 மல்லர் விரிக்கட்டும்;
 திவ்வியமாய்ப் பொங்கட்டும் தென்.”

With best Compliments
FROM

**APSARA
SILK HOUSE**

19, Jubilee Bazaar
JAFFNA

Space Donated By

Three Coine Hotel

35, KASTHURIAR ROAD
JAFFNA

கீதா ஜூவல் ஹவுஸ்

ஓடர்நகைகள் குறித்த தவணையில்
உத்தரவாதத்துடன்
செய்துதரப்படும்

பவுண்டு பொன், வெள்ளி
வாங்குவோரும், விற்பனையாளரும்

**GEETHA
JEWELL HOUSE**

R. KANDASAMY

Kandy Road — CHAVAKACHCHERI

விஜயம் செய்யுங்கள்

- * பாத அணிகள்
- * தொப்பிகள்
- * சூட்கேக்கள்

முதலியவற்றிற்கு



வி ம லா ஸ்

தனங்கிளப்பு கிரேட் — சாவகச்சேரி

பன்காரிகள்

எம். ஏ. நுழைமான்

செல்லக்கண்டு தன் பரிவாரங்களுடன் புறப் பட்டுச் சென்றார்கள். தன் நரைத்த தலையை மூடி முக்காடு இட்டவாறு அவள் வீதியில் நடக்கத் தொடங்கினார்கள். இரண்டு சிறு குச் சிகிளில் நீண்ட கயிற்றை ஒரு முடிச்சாகக் கற்றி, அதை முந்தாணைப் புடைவையின் தொங்கலில் முடிந்து தொங்க விட்டிருந்தாள். அவர்களையெல்லாம் பரிவாரங்கள் அடிக்கடி வெற்றிலைத் துப்பலைப் பீசி அடித்தபடி அவளைப் புடை குழ்ந்து சென்றார்கள். எல் லோருடைய கைகளிலும் குச்சிகளைச் சுற்றிய கயிற்று முடிச்சுகள் இருந்தன. அவர்கள் கைவீசி நடப்பதற்கேற்ப முந்தாணைச் சிலையுள் மறைந்தும் மறையாமலும் அவை ஊஞ்சலாடின.

காலைப் பொழுது இன்னும் குழுமையாக இருந்தது. மரங்களின் உச்சிகளிலும் தூரத் தில் பரவிக்கிடக்கும் வயல் வெளியிலும் இளவெயில் பொன்னிறம் பூசியது. வெயில் வீதியில் படியக்கூடிய அளவுக்கு இன்னும் சூரியன் மேலே வரவில்லை. அந்த இனங்காலைப் பொழுதில் - வெயிலின் உறைப்பும் சனங்களின் நடமாட்டமும் அதிகரிக்காத வீதியில், அந்தப் பெண்கள் ஓரமாக நடந்து சென்றார்கள். ஓவ்வொரு பாதமாகப் பதிந்து கிளம்புகையில் வீதி ஓரத்துப் புழுதி மேலே கிளம்பி காற்றில் கரைந்து கலந்தது.

செல்லக்கண்டு தன் இடுப்புச் சிலையுள் செருசி இருந்த மூக்குத்தாள் பட்டையை எடுத்துப் பிரித்தாள். வலதுகை ஆள்காட்டி விரலையும் பெருவிரலையும் சேர்த்து சிறிது மூக்குத் தாளைக் கிள்ளி எடுத்து உதடுகளைப் பிரித்து காவியேறிப்போய் இருந்த பற்களில் வைத்து இரண்டு கொடுப்புகளுள்ளும் மாறிமாறித் தேய்த்து விட்டாள். எச்சில் படிந்தவிரலை அழுகுத்திரண்ட முன்றுணியில் துடைத்த வாறே நடந்தாள்.

“வாயெல்லாம் இலக்கிது எனக்கும் ஒன்றுப் பம் தாகாலாத்தர்” என்று கையை நீட்டிய வாறே முன்னால் வந்தாள் சின்னப்பிள்ளை. அவள் கறுத்து மெலிந்திருந்தாள். என்றாலும் வாலிபத்தின் கவர்ச்சி அவளிடத்திலும் குடிகொண்டிருந்தது.

“அடியேய் ஒனக்கு எத்தின நாள்க்கிக் சொல்ல குமர்ப்பிள்ளையள் எல்லாம் இத்தீட்டப்போடாடி. நாள்க்கிக் கலியாணம் கேட்டுப்போன அவர்க்கு மூக்குத்தாள் வாங்கிக் குடுத்து நமக்குக் கட்டா என்று மாப்பிள்ளை மாரெல்லாம் ஒண்ணேன்று வானுகள்ரி”

செல்லக்கண்டு அவளைப் பகடி பண்ணினார்கள். செல்லக்கண்டின் பகடி அவர்க்குப் பழகிப் போய்விட்டது.

“ஓங்கா இப்ப அதுதான் ஒரு கொற. எங்களுக்குக்குக் கலியாணம் கேட்டுப் போறத் துக்குள்ள ஒன்னப்போல எங்களுக்கும் தல நரச்சுய் பெயித்திரும். அது மட்டுக்கும் மூக்குத்தாள் தீட்டாம் வாய் இலச்சிலச்சி ஞந்திக் கிருக்கச் சொல்றயா”

சின்னப்பிள்ளையின் பதிலைக்கேட்டு எல்லோரும் சத்தமிட்டுச் சிரித்தார்கள்.

“சீ ரோசங்கெட்ட பொண்டுகளே சத்தம் போட்டுச் சிரிக்காதங்கடி” என்று உறுக்கி அடக்கினார்கள் செல்லக்கண்டு.

அவர்களுடைய பெரும் சிரிப்புக்கு இடையே செல்லக்கண்டு நீட்டிய மூக்குத்தாள் பட்டையில் சிறிது தாளைக்கிள்ளி எடுத்து பற்களில் தேய்த்துவிட்டு எச்சில் விரலைப் புடைவையில் துடைத்தவாறே சின்னப்பிள்ளை சோன்னாள்.

“அசறுக்கு தமிழ் கல்மினச் சந்தக்கு அனுப்பத்தாங்கா வேணும். நீ வரங்கற யாழிப்பாணத்தாண்ட கடயிலதான் நல்ல தூள் இரிக்கி. இவனுகள் ர கடயில இரிக்கிற தூள் சாம்பலைத் தேக்கரூப்பல ஒரு சத்துக்கும் ஒதவா’.

‘இன்டி புள்ள இந்த அறவாப் போறவனுகள் உமிக்காந்தளக் கலக்கானுகளோ என்ன மோ.’’ என்றால் செயினம்பு.

ஆளுக்கு ஒன்றைக் கதைத்தபடி அவர்கள் காரைதீவுச் சந்திவரை நடந்து சென்றார்கள். இவ்வாறு அவர்கள் தடந்து போவதில் ஓர் ஆதாயம் இருந்தது. ஊரில் இருந்து நெடுக சம்மாநதுறைவரை ‘வஸ்’ ஏற்பிப் போவதானால் அவர்கள் இருபத்தைந்து சதம் கொடுக்க வேண்டும். காரைதீவு வரை நடந்து வழிப்பயணத்தில் பாதியைக்குறைத்து விட்டால் அப்பால் உள்ள தாரத்தைப் பதினைந்து சத்துடன் முடித்து விடலாம்.

திரும்பி வரும்போது அந்தப் பணச்செலவு கூட ஏற்படுவதில்லை. அவரவர் பிடிச்சிய ஆளுயரம் வளர்ந்த பன்களை இரண்டுபேர் வலைத்துப் பிடிக்கக்கூடிய பெரியசுமைகளாகக் கட்டி, குச்சிகளை மாட்டி அவிழாது திருகி இருக்கிவிட்டு முந்தானையைச் சுருட்டிச் சம்மாடாக வைத்து தலைச்சுமையுடன் நடந்தே வீடுபோய்ச் சேர்ந்து விடுவது அவர்களுக்குப் பழகிப்போய்விட்டது.

அன்றும் அப்படித்தான் கானல் மிதக்கும் தார்வீதியில் நிறைமதியைப் பொழுதில் தலைச்சுமையுடன் அவர்கள் நடந்து சென்றார்கள். வெயில் சுட்டுக் கறுத்த அவர்கள் முகங்களில் வியர்வை கசிந்து வழிந்தது தலைச்சுமையின் அழுத்தத்தில் இடுப்பின் கீழே பின்புறமாகத் திரண்ட பிருஷ்டங்கள் தளம்பி அசைந்தன. இளம் பெண்களின் யைர்த்திய கைகளின் இடையே, திரண்டுதளம்பும் மார்பகங்கள் - அவர்கள் அடிக்கடி முன்றுளையை இழுத்துவிட்ட போதிலும்- ஒவ்வொரு பாத்தின் அசைவுக்கிணங்க

மென்மையாக அசைந்து சென்றன. மாவடிப் பள்ளியில் அந்தப் புடைவைக் கடையைக் கடந்து செல்லும்போது கத்திரிக்கோலைக் கையில் வைத்து உருட்டிக்கொண்டிருந்த ஒருவன் அதன் நுனியைப் பிடித்துக் கொண்டு சத்தமாகச் சொன்னான்.

‘பார்ரா என்ன கூருடா?’

சின்னப்பிள்ளையும் பூக்கண்டும் முன்றுளையை இழுத்து விட்டுக்கொண்டு நடந்தார்கள். செல்லக்கண்டு தெரு ஒரத்தில் காறித்துப் பிக்கொண்டு நடந்தாள்.

காரைதீவுச் சந்திக்கு வந்து நிழல் வாகை மரத்தின் கீழ் அவர்கள் வஸ்ஸாக்காகக் காத்து நின்றார்கள். எதிர்ப்புறத்தில் வீதி யின் கீழே தேங்கி நின்ற நீரில் அடர்ந்து படர்ந்திருந்த செந்தாமரையின் நீண்ட தண்டுகளில் மலர்ந்தும் மலராத நிலையில் பூக்கள் ஆடிக்கொண்டிருந்தன. பின்புறத்தில் இருந்து பசுமையான வயலைத் துழாவிவந்து காலைப்பொழுதின் குளிர்ந்த காற்று மரக்கிளைகளை உசப்பிவிட்டுக் கொண்டு அப்பால் சென்றது.

பூக்கண்டு, தன் தலையிலும், தோளிலும் உதிர்ந்த வாகை மலரின் சிதள்களைத் தட்டி விட்டவாறே மரத்தை அன்றைந்து பார்த்தாள்.

‘மீமாட கால் இப்ப எப்பிடி இருக்கிடி’ என்று செல்லக்கண்டு பூக்கண்டைப் பார்த்துக் கேட்டாள்.

‘அது அப்பிடித்தாங்கா இரிக்கி, நான் வரக்களையும் சுடுதண்ணி வெச்சி ஒத்திக்கிட்டுத் தான் இருந்தா. அட்ட கடிச்சித்தான் இப்பிடி ஆன எண்டு அவ சொல்ரு. இந்த ஒலகத்தில் அட்டகடிச்சி அப்பிடியும் வீங்க ரதா? ‘அவக்குக் கால்ல நீர் இறங்கி இருக்காக்கும்.’ பூக்கண்டின் பதில் அடுத்து அவர்கள் பல வைத்திய ஆலோசனைகளைப் புரிமாறிக்கொண்டார்கள்.

போன மாதம் சுங்கான் மீன்முள் ஏறி ஒரு கிழமை நடக்க முடியாதிருந்த நிலையை அப் போது சின்னப்பிள்ளை நினைத்துப் பார்த்தாள், உடனே காலை உயர்த்தி அந்தத் தழும்பு இன்னும் தெரிகிறதா என்று ஒரு தரம் குனிந்து பார்த்தாள். அதைத்தொடர்ந்து தணக்கு முதல்முதல் அட்டை கடித்த அருபவம் அவள் நினைவுக்கு வந்தது.

முழங்கால் புதையும் அல்லைச் சேற்றில் சின்னப்பிள்ளை முதன் முதல் இறங்கிய அனுபவத்தை அவளால் மறக்க முடியாது. முழங்காலுக்கு மேலே சீலையை உயர்த்திப் பிடித்துக் கொண்டு சேற்றில் காலைத் தூக்கித் தூக்கி வைத்து அவர்கள் நடந்து சென்றார்கள். ‘பொதுக் பொது’ என்று சேற்றுள் கால்கள் போகும்போது முகத்தில் கூட சில வேளை ஈரி தெறித்தது. சின்னப்பிள்ளை காலில் ஏதோ ஊர்வதை உணர்ந்து குனிந்து பார்த்தாள். முழங்காலுக்கு மேலே இரண்டு தொடைகளிலும் இரண்டு அட்டைகள் ஒட்டிக்கொண்டு இருந்தன. அருவருப்பும் பயமும் சேர்ந்து அவள் சத்தமிட்டுக் கத்தினால்.

“என்ட ராத்தாண்டேய் அட்டடி..”

சிறிது தூரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த செல்லக் கண்டு திரும்பிப் பார்த்துச் சொன்னால்.

“அதுக்கு ஏன்டி தொண்டை கிழியக் கத்தருய். அட்டயெண்டா என்ன பூதமா? கையால் இழுத்தெறியாம் அதுர தலையில் ஒருப்பம் சண்ணும்ப வெய்.”

எனினும் சின்னப்பிள்ளை கைகளை உதறிக்கொண்டு நின்றாள். அருவருப்பாலும் பயத்தாலும் அவள் மயிர்க் கால்கள் குத்திட்டு நின்றன. பக்கத்தில் நடந்து வந்த செயினம்பு சிறிது சண்ணும்பைத் தடவி விட்டாள். அட்டைகள் உதிர்ந்து விழுந்தன. கடிவாயில் இருந்து இரத்தம் கசிந்து வழிந்தது. அதன் பிறகு எல்லோரையும் போல அவளுக்கும் அது பழகிப் போய்விட்டது.

இருந்தாலும் செல்லக்கண்டு அவளைக் கேள்வச்சொமால் இருப்பதில்லை. “சின்னப்புள்ள வெனமா நில்றி. புடவைக்குள்ளால் அட்டைநூகுப் பெயித்திரும். மறுகா இழுத்தெடுக் கிறதுக்கும் ஆள் தேடிப் போகணும்.” ததற்கு சின்னப்பிள்ளை கொடுத்த பதிலைக் கேட்டு எல்லோரும் சத்தமிட்டுச் சிரித்தார்கள்.

தொடைவரை உயர்த்திய சேலையை இரண்டு தொடைகளுக்கும் இடையில் சுருட்டிவைத்து சரியில் விழுந்து விடாமல் இறுக்கிப் பிடித்த வாசே அவர்கள் பன்பிடுங்கினார்கள். ஆள் அரவம் கேட்டு பக்கத்தில் நாணர் பற்றைகளுள் இருந்து கொக்குகள் எழுந்து பறந்து சென்றன.

“அல்லையில் பன்புடுங்கி ஆபரணப் பாய்இழச்சி போட்டுப் படுக்க ஒரு புள்ள தாடா ஆண்டவனே..”

ஒருத்தி இந்தப் பழைய நட்டுக் கவியை உரத்துப் பாடினான். “ஏன்டி நீ புள்ள கேக்கயா இல்லாட்டி புரிசன கேக்கயா” என்று இன்னெருத்தி அவளைக் கேவி பண்ணினாள். இவ்வாறுதான் ஆளை ஆள் கேவி பண்ணுவதிலும் விரசமான வார்த்தைகளைக் கூறிச் சிரிப்பதிலும் அவர்கள் அந்த வெயிலையும் சுரியையும் மறந்து போனார்கள்.

வாகை மரக் கிளைகள் ஊடு காலை வெயில் உறைப்பாக விழுந்தது. பக்கத்துத் தேளீர்க்கைடைகளில் ‘ஏ’ அடிக்கும் ஒரை அடிக்கடி கேட்டது. செயினம்பு ஒரு பெரிய பசிக் கொட்டாவி விட்டாள். இரவு ஆக்கிய பாளைக்குள் ஒன்றும் மிஞ்சிக் கிடக்காததி னால் வெறும் தேனீரைக் குடித்து விட்டுத் தான் அவள் புறப்பட்டு வந்தாள்.

செல்லக் கண்டு மூன்றாவது தடவையாக மூக்குத்தூணை எடுத்து பல்லில் தேய்த்து விட்டு எச்சில் படிந்த விரலை ஊத்தைப் பிடவையில் துடைத்துக் கொண்ட போது ‘வஸ்’ சும் வந்து நின்றது.

எல்லாரும் ஏறிக் கொண்டார்கள். இன்னும் சுறு சுறுப்பு ஏருத காலை நேரத்தில் வஸ்ஸில் சனக்கூட்டம் அதிகம் இல்லாவிட்டாலும் ஆட்கள் இங்கும் அங்குமாக எல்லா சீற்று களிலும் கலைந்திருந்தார்கள்.

“அடியே புள்ள நீ இஞ்சால வா, நீ அதிலை இரி. மையேய் செயினம்பு இஞ்சவாடி இதிலை இடமிரிக்கு. தம்பி இதிலை பெற்றினா இரிக் கட்டும் நீ கொஞ்சம் அதுக்குப் போவன்.” என்று செல்லக் கண்டு அதிகாரம் செய்து கொண்டிருந்தாள். ஒருவன் சிறிது ஒதுங்கி செயினம்பூவுக்கு இடம் கொடுத்தான். சின் னப்பிள்ளை இரண்டு பேர் இருந்த சீற்றில் மூன்றும் ஆளாக ஒருக்களித்து உட்கார்ந்தார்.

எல்லோரும் ஏறியானதும் ‘வஸ்’ ஒரு குலுக்கலுடன் விரைந்தது. இருபுறமும் பசுமையான நெற்பயிர்கள் காற்றுக்கு அலையடித்தன. செல்லக் கண்டு சன்னலூடு வயல் வெளியைப் பார்த்தாள். தன் பரிவாரங்களுடன் வயலுக்குள் இறங்குவதற்கு வெட்டுக்காலம் நெருங்கிக் கொண்டு இருந்ததை அவள் கண்டாள்.

“ஆ ஆச்சி சல்லி கண்ட - சல்லி எடுங்கோ” என்றவாரே கண்டக்டர் உள்ளே வந்தான். செல்லக்கண்டு எல்லோரிடமும் இருந்து காசைத் திரட்டி எடுப்பதற்கிடையில் வஸ் மாவடிப் பள்ளியில் வந்து நின்றது.

“கெதியா எடுங்களன்டி” என்று சத்தமிட்டாள் அவள். “உங்க கென்னகா துடிக்கிது கொஞ்சம் பொறன்” என்றவாரே இடுப்புச் செருகலில் இருந்த முடிச்சை அவிழ்த்து, அவிழ்க்க முடியாதவிடத்து குனிந்து பல்லால் கடித்து இழுத்து காசை எண்ணிக் கொடுப் பதற்கிடையில்; எல்லாவற்றையும் கண்ணேயில் பார்த்துக்கொண்டிருக்கும் றைவர் வழக்கம்போல் பொறுமை இழந்து போனான்.

“எரும மாடுகள். எப்பவும் இப்பிடித்தான் காசக்கையில் எடுத்துக்கிட்டு ஏறினை என்ன?” என்று அவன் புறுபுறுத்தான். அவன் எப்

போதும் சொல்வதைத்தான் கண்டக்டருக்கு விளங்கக்கூடிய பாசையில் சத்தமிட்டான். “மேக்கட்ட தமாய் மங்கியன்னே மேக் கொல்லேவ தாண்ட எப்பாகியலா” (இதுக்குத்தான் நான் சொல்லுற இவளுகள் ஏத்த வேணும் என்டு) ரிக்கற் கொடுத்து காச வாங்குவதற்காக மீண்டும் மாவடிப் பள்ளியில் சுணங்கிய ஆத்திரம் அவனுக்கு.

“ஏன் காக்கா இப்பிடி நம்மட சோனகப் பொன்னுகள் ஆம்பிள யளோட வஸ் ஏறி ரேட்டு வழிய திரியற்தத நீங்களெல்லாம் கண்டிக் கப் போடாதா? இது மார்க்கத்துக்கு விரோதமான காரியம் இல்லவா? ஊரொத்து பள்ளிவாசல்ல நீங்க இதுக்கொரு நடவடிக்க எகுக்க வேணும். இல்லாமான பொம்பிள யள் இப்பிடி ஆம்பிளயளப் போல வெளியால் திரியறது எவனவு கேவ லம்.”

றைவர் தனக்கு இடதுபுறம் அமர்ந்திருந்த வரிடம் தனது மார்க்க ஞர்னத்தை வெளிப் படுத்தி இவ்வாறு குறைபட்டுக் கொண்டான். கேட்டவருடைய தோற்றம் அவர் ஒரு மௌலவி என்று மதிக்கக்கூடியதாக இருந்தது. தலைக்கு வெளினத்தொப்பி அனிந் திருந்தார். முகத்தில் தாடி இருந்தது. ஏற கணவே அவர்கள் அறிமுகமானவர்கள் போல் தெரிந்தது. றைவருடைய குற்றச்சாட்டு அடைப்பட்டுப்போய் இருந்த அவருடைய உணர்ச்சிகளைத் திறந்து விட்டது போல் இருந்தது.

“இந்தக் காலத்தில் யாரயார் கட்டுப்படுத்தற தம்பி ஒங்கட பெண்டாட்டிய ஒங்களால் கட்டுப்படுத் திக்க ஏலாம இருக்கு இப்ப. பொம் யிளயளெல்லாம் பொம்பிளயளாகவா இருக்கிறஞ்கள் இப்ப. ஒவ்வொருத்தியும் ஆம்பிளயளாக இல்லவா மாறிப் பெயித்தாஞ்கள். இது காலம் அப்பிடித் தம்பி. பொல்லாத காலம். செய்தாண்ட காலம்?”

வஸ்ளின் இரைச்சலையும் மீறிய குரவில் எல்லாருக்கும், கேட்க வேண்டும் என்பதுபோல் அவர் மிகுந்த உணர்ச்சி யுடன் பேசிக் கொண்டிருந்தார். “இந்தக் காலத்தப்பத்தி ஒரு பாட்டே இருக்கு தமிழ்.” மஸ்தான் காலிபு பூடல் ஓன்றை அவர் உரத்துப் படித்தார். “காலம் இப்பிடி கெட்டுப் போச்சி. அல்லாற்றுவடைய மாரிக்கத்த இப்ப எவன் தமிழ் மதிச்சி நடக்காள். அவருட்ட நாம பேசுத்தான் ஏலுமா? மூதேசி கள் எல்லாம் ஷெய்த்தாண்ட மார்க்கத்தி இல்லவா போருளுகள்.”

செல்லக் கண்டு பேசுவது யார் என்று ஒரு தரம் எட்டிப் பார்த்துவிட்டு, இருந்தாள். மற்றவர்கள் கேளாதது போல் தலைகுனிந்து கொண்டு இருந்தார்கள். அவருடைய பேசு மேலும் தொடர்ந்து கொண்டு சென்றது. பெண்களுக்குரிய ஓழுக்கத் தை தப் பற்றிய மார்க்க விதிகளை அவர் உரத்துச் சொல்லிக் கொண்டு வந்தார். அதற்கிடையில் சம் மாந்துறைச் சந்தி வந்துவிட்டது. றைவர் வஸ்லை நிறுத்தினால் செல்லக் கண்டு தன் எல்லா ஆத்திரத்தையும் சேர்த்து வெளியே காறித் துப்பிக் கொண்டே இறங்கிச் சென்றாள்.

“பன்டுங்கப் போறவாருகள் தனிக்காறு புடிச்சுப் போகச் செல்லுருடி” என்றாள் அவள். எல்லோரும் சத்தமிட்டுச் சிரித் தார்கள். “செரி செரி வாங்கடி போவம்” என்று முன்னால் நடந்தாள் செல்லக்கண்டு. தூரத்தில் இருக்கும் - சுரியும் அட்டையும் நிறைந்த அல்லையை நோக்கி பசிய வயல்களின் ஊடே அவர்கள் நடந்து சென்றார்கள்.

.....இவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது சிறிய அளவிலான மனதெநிழிச்சியே இக் கதைகள் நம்மைப் புரட்டுவதில்லை. இன்று நமது தேவை இரக்க உணர்வல்ல: கேலியும் எரிச்சலும் கூட அல்ல ஒரு திவிரமான உணர்வு; சமுதாயத்தின் அடிப்படைகளை கல்விப்பார்க்கும் ஒரு ‘Radical Thinking

புதிய குழந்தை

சி.இரா. தனபாலசிங்கம்

காய்ந்த வயறுகளில்
எரியும் ஆத்மாக்கள்
புதிய குழந்தையொன்றை
ஜனிப்பதற்கு
தயாராகின்றன.

விடிவுதேடி நடக்கையிலே
விளக்குப் பிடிப்பாரின்

தடுமாற்றம்
இடையிடையே பயம் காட்ட
தெளிவான சிக்தனைகளின்
ஷ்ரிகாட்டல்கள்...

ஊழிக்காற்று வீசி
விளக்கை அணைக்க
இருட்டினிலே
கற்களதும் முட்களதும்
வரவேற்புகள்...

செங்குருதி வெள்ளம்
பாய்ந்து

சுதைப்பின்டங்கள்
வீழ்ந்து மாய
அழுக்கு நாற்றங்கள்
துடைத்தெறியல்கள்...

எத்தனையோ ஜீவன்களின்
விடிவுக்காக
புதிய குழந்தையொன்றின்
ஜனனம்

மேற்போக்குக்காக நுனிப்புல்லை வாய்சலிக்கு
மேய்வதில் உள்ள அழகல், இன்று நமக்கு
வேண்டியது மனிதனை அவனது ஆழத்திலீ
ருந்து பார்த்துத் தொடுக்கும் கணல் தெறிக்
கும் உண்மைகள். —ஞானி

(வண்ணதாகனின்கலீக்கு முடியாத ஓப்பளைகள்
பற்றி) நன்றி: விழிகள்.

திரைக்கதை எழுதும் கலை

—சிலகுறிப்புகள்

ஆங்கிலமுல்லை: திஸ்ஸ அபயசேகரா

தமிழில்: கே. சண்முகவிங்கம்

திரைக்கதை வசனம் என்றால் என்ன? அதை எப்படி எழுதுவது? என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்வது கடினம். திரைக்கதை வசனத்தின் அடிப்படை அம்சங்களை, தந்துவங்களை அதை எழுதும் முறையை வரைவிலக்கணப் படுத்தல் இயலாது. இது பற்றி எந்த வழிகாட்டல்களும், நாங்கள் சிறுவர்களாய் இருந்தபோது கடிதம் எழுதுவது எப்படி என்பது பற்றிக் கற்று மறந்த வழிகாட்டல்கள் போலத்தான் இருக்க முடியும்.

கடத்த பதினைந்து வருடங்களாக சமார் பதினைந்திற்கு மேற்பட்ட கதை வசனங்களை எழுதியிருக்கிறேன். இப்பினும் கதை வசனம் என்றால் என்ன என்ற கேள்வி என்னைக் குழம்பச் செய்கின்றது. இதன் அடிப்படை கன் இவை தான் என்று சொல்ல முடியாது. ஒரு நாவலாசிரியனுக்கு நீண்ட மரபு - பாரம் பரியம் உண்டு. அத்தகைய மரபு அவனிற்கு வழிகாட்டியாயும் ஆதர்சமாகவும் உள்ளது. இதே போன்றுதான் நாடகம், ஒவியம், இசை போன்ற கலைகளிற்கும் நீண்ட வராறுகள் உண்ணன. புதிய கற்காலம் முதலாக உள்ள இக்காலங்களில் நீண்ட வரலாற்றில் இவற்றின் நெறி முறைகளும் விதிகளும் உருவாகி வளர்ந்து வந்தன. திரைக்கதை வசனத்திற்கு இத்தகைய வரலாறு விடையாது. திரைக்கதை வசனம் சமார் ஜம்பது வருட வரலாற்றை மட்டும் உடையது. அமெரிக்க சினிமாவின் ஆரம்ப காலத்தில் மொனப் படங்களுக்கு கதைப் போக்கை விளக்கும் முறையில் எழுத்து உருவில் விவரணங்கதைத் திரையில் காட்ட முயன்ற போதுதான் அதாவது Subtitles எழுதுவதோடு தான் திரைக்கதை வசனம் ஆரம்பமாயிற்று. 1918-ம் ஆண்டில் தான் முன்த லாக கிரிவித்தின் 'இன்ரொலறன்ஸ்'

படத்தின் இம்முயற்சி ஆரம்பமாயிற்று. அனிட்டாலூஸ் என்ற பதின்மூன்று வயதுச் சிறுவன் இதற்கான கதை வசனத்தை ஒழுதினான். இவன் தான் திரைக்கதை வசனத்தின். தந்தை மொனப் படக்காலத்தில் கதை வசனப் பிரதி என்று ஒன்று இல்லாமலே படப்படிப்புக்கள் நடத்தப்பட்டன. சப்ளீன் லியோட், கீற்றன் முதலிய நகைச்சவை மன்னர்கள் பேசும்படம் தோன்ற முன்னர்கதை வசனப்பிரதி என்று ஒன்றை வைத்துக் கொண்டு நடிக்க ஆரம்பிக்கவில்லை.

பேசும்படம் வந்ததும் படத்தில் பேச்க இடம் பெறலாயிற்று. இதனால் இலக்கியக்காரர்கள் இயக்குநரின் துணைக்கு அழைக்கப்பட்டனர். உரையாடல் எழுதுவதில் பழக்கப்பட்ட நாடக ஆசிரியர்களுக்கும், கதை எழுதுவதில் வல்ல நாவலாசிரியர்களுக்கும் திரையுலகின் தேவை ஏற்பட்டது. இந்த பேசும்பட யுகத்தின் ஆரம்பகாலத்தில் நிலைமை ஒரே குழப்பமாகத்தான் இருந்தது. இலக்கிய உலக விற்பனர்கள் பலர் பெருந் தொகைப்பணம் கொடுத்து வரவழைக்கப்பட்டார்கள். திரை உலகின் மதிப்பை உயர்த்த எடுக்கப்பட்ட இம்முயற்சி பயன்தாவில்லை. இந்த விற்பனைர்கள் புதிய துறையில் சந்தேகமும் பயிசிற் அற்றவர்களாக இருந்தார்கள். சொல்லேர் உழவர்களிற்கு புதிய மொழியாகிய திரைப் படத்தின் சொற்கள் விளங்கிக் கொள்ள முடியாதனவாய் இருந்தன. இலக்கிய உலகின் மதிப்புப் பெற்ற இவர்கள் மிகச்சாதரணமான தவறுகளைக் கூடச் செய்தனர். இந்தத் தவறுகள் சாமானியர்களின் வெட்டல் திருத்தங்களுக்கு உட்பட வேண்டிய தாயிற்று.

ஆரம்பகால சிக்கல்களில் இருந்து விடுபட்டுத் தனித்தோர் கலை என்ற முறையில், 1930க்

களில் திரைக்கதை வசனம் தன்னை முகங் காட்டிக் கொண்டது. திரைக்கதை வசன கர்த்தா நாவலாசிரியன் போன்று முழுமையாக ஒரு இலக்கியக் காரஞகவோ, திரைப்பட இயக்குநர் போன்று ஒரு தொழில்நுட்பக் காரஞகவோ இல்லாமல் இவ்விரண்டிலும் இருந்து வேறுபட்ட ஒரு நிலையில் இருந்தான். இவன் நாவலாசிரியனின் கதை சொல்லும் திறமையும் நாடக ஆசிரியனின் உரையாடல் எழுதும் திறனையும் கொண்டவருக இருந்தான். கலைத்திறன் மிக்க ஒரு சிலர் இசையில் இருந்தும் பயன்பெற்றனர். சிறந்த ஒரு திரைக்கதை வசனம் இசைக் கச்சேரி ஒன்றின் தன்மைகளைத் தன்னகத்தே கொண்டது. ஆரோகண அவரோகண கதிகளில் ஏறி இறங்கும் நாடகத்தன்மை, உணர்வின் ஏற்ற இறக்கங்கள் உச்சகட்டம் ஒன்றை நோக்கி முன்னேறல் என்பன திரைக்கதைக்கும் இசைக்கும் உள்ள நெருங்கிய ஒற்றுமைகள் ஆகும். சத்தியஜித்ராய் இக்கருத்தைத் தமது கட்டுரை ஒன்றில் கூறியிருக்கிறார். தனது படங்களை எப்போதும் மோஸாற்றின் இசையின் மாதிரியில் அமைக்க முயன்றிருப்பதாக அவர் எழுதினார். யப்பானிய திரையுலகமேதை அகிருகுரேசோவா டொஞ்ஜிட்ரிச் எழுதிய நூலின் ஒரு அத்தியாயம் முழுவதிலும் அவரது படங்களிற்கும் செம்மைக்கால இசைக்கும் உள்ள ஒற்றுமைகள் பற்றி விபரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை குறிப்பிட்டவற்றில் இருந்து திரைக்கதை வசனத்தின் சில அம்சங்கள் எமக்கு மங்கலான காட்சியாக வெளிப்படுகின்றன. நாவல், நாடகம், இசை என்ற மூன்றினதும் அம்சங்கள் ஒரு சிலவற்றை கொண்டமையும் கலைவடிவம்தான் திரைக்கதை வசனம். அதே வேளை கமரா, ஓலிப்பதிவுகருவி (ரெக்கோடர்) என்ற அற்புதமான இரு கருவிகள் விதிக்கும் கட்டுப்பாடுகளின் எல்லைக்குன் தான் இது செயல்பட முடியும். இவை கீறும் கோடுகளைத் தாண்டுதல் முடியாது. இதுதான் திரைக்கதை வசனம் பற்றி நாம் கூருக்கூடிய வரைவிலக்கணம். இந்த இறுக்க மற்றதும் தெளிவற்

நதுமான வரைவிலக்கணத்தின் உதவியுடன் இல்லையத்தை மேலும் பகுத்துப் பார்க்கும் போது திரைக்கதை வசனத்தை வேறு கலைகளில் இருந்து பிரித்துக் காட்டும் அடையாளங்கள் குணங்குறிகளாக எவையாவது தென்படுகின்றனவா? இந்தக் கலைக்கும் நாவலுக்கும் இடையிலான வேறுபாடுகள் என்ன? இதன் தனித்துவங்கள் எவை?

முதல் பாரவையிலேயேய் தென்படும் சில அம்சங்களை நாம் இனம் கண்டு கொள்கிறோம். திரைக்கதை வசனம் மிகவும் சாதாரணமாக உரை நடையில் எழுதப்படுகின்றது. திட்டத்தட்ட சுருக்கெழுத்தின் தன்மையில் இது அமைகின்றது. காட்சிகள் பற்றிய வருணையில் மொழிநயம் இருக்க மாட்டாது. கதைஅத்தியாயங்களாக பிரிக்கப்பட்டிருக்கும் காட்சிகள் நிகழ்சாலத்தில் வருணிக்கப்படும்.

திறமைமிக்க திரைக்கதை வசன கர்த்தாகதைவசனம் எழுதும்போது திரைப்படத்தை எடுப்பவனின் நிலைக்குத்தன்னை மாற்றிக்கொள்கிறேன். ஆயிரக்கணக்கான அடி நீள படச் சுருளில் வெளிப்படப் போகும் காட்சிகளைத் தன் மனத்தில் கற்பனை செய்து உருவாக்குகிறேன் இவற்றை எழுத்துருவில் அமைந்தபின் திரைக்கதை வசன கர்த்தாவின் வேலை முடிந்து விடும். இதுதான் இதில் உள்ள துரதிஷ்டமான விடயம். பலபடிகள் கொண்ட ஒரு தொடர் இயக்கத்தின் ஒரு கட்டத்துடன் கதைவசன கர்த்தாவின் பணி முடிந்து விடுகின்றது. அதன்பின் திரைப்பட நெறியாளரும் வேறுசிலரும் பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றனர். திரைக்கதை வசனத்திற்குத் தனித்து ஒரு மதிப்பு கிடையாது. ஷேக்ஸ்பியரின் ஹம்லத்தை அல்லது ரெஞ்சிவில்லியம்னின் நாடகத்தை மேடையில் பாக்காமலே படித்து ரசிக்கலாம். ஆனால் திசைப்படத்தைப் பார்க்காமல் கதை வசனத்தை வாசித்து உண்மை அனுபவத்தைப் பெற முடியாது. அதற்கென ஒரு தனித்துவம் கிடையாது. நாவல், நாடகம், ஓவியம்

என்ற கலைகளுக்கும் திரைக்கதை வசனத்திற்கும் இடையிலான பிரதான வேறுபாடு இது தான். இவை ஒவ்வொன்றும் முடிந்த பொருட்கள்; தனித்துவமான திரைக்கதை வசனம் திரைப்படம் என்ற முடிபொருளின் இடை நிலையில் உள்ள கச்சாப் பொருள் தான். இதற்கென ஒரு தெளிவான வரை விலக்கணம் இல்லாமல் போன்றே இதனால் தான். இந்தக் கச்சாபான உண்மை ஒருதிரைக்கதைவசன எழுத்தாளனின்சுயமரியாதையை உறுத்தும் விடயம். அவன் இதைச் சுதித்துக் கொள்ள வேண்டியது தான். திரைக்கதை வசனத்தின் இந்த இயல்பு தான் அதைவேறு கலைகளில் ஒருந்து பிரித்துக் காட்டும் பிரதான அம்சம்.

திரைக்கதை வசனப் பிரதியொன்றை எடுத்துப் படித்துப் பாருங்கள் உங்களுக்கு உடனடியாக இரண்டு விடயங்கள் தெளிவாகப் புலப்படும். ஒன்று உங்கள் கட்புலனுக்கு வெளிப்படும் காட்சிகள். மற்றது உங்கள் செவுப்புலனிற்கு வெளிப்படும் ஒலிகள். ஆம்! கண் காது என்ற இரு புலன்களுக்கு உரிய விடயங்கள் தான் திரைக்கதை வசனத்தில் இருக்க முடியும். அதாவது வசன கர்த்தா கமரா மூலமாக படமாக பிடிக்கக் கூடியதையும், ஒலிப்பதில் நாடாவில் பதிவு செய்யக் கூடியதும் அல்லாத எதையும் தன் எழுத்தில் சேர்க்க முடியாது. ஒரு குணச்சித்திரத்தின் அக உணர்வுகளையும் எண்ணங்களையும் நாவலாசிரியரே, கவிஞரே சித்தரித்தல் இயலும். அதற்கான சுதந்திரம் அவர்களுக்கு உண்டு. இந்தச் சுதந்திரம் திரைக்கதை வசன கர்த்தாவிற்குக் கிடையாது. இது தொடர்பாக சுவையான கதை ஒன்றுள்ளது. பிரபல அமெரிக்க நாவராசிரியர் ஸ்கோட் பிற்ஸ் ஜெரல்ட் ஹாஸ் பி. மெயரின் படம் ஒன்றிற்கு திரைக்கதை வசனம் எழுதினார். பெரிய சம்மானம் பேசித்தான் இவர் இவ் வேலையில் அமர்த்தப்பட்டார். கதைப் பிரவாச வாசித்த மெயர் சொன்னார் “ஆகா! என்ன அருமையாக எழுதியிருக்கிறார் பிற்ஸ் ஜெரல்ட். ஆனால் என்ன செய்வது இதைப் படமாக எடுக்க முடியாது. அடை

மொழிகளை எப்படி படம் பிடிப்பது?” மெயரின் இந்தக் குறிப்பு திரைக்கதை வசனத்தின் தன்மையை அழகாகச் சுட்டிக்காட்டுகிறது. வசனகர்த்தாவின் பிரதான சிக்கலை அவர் வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறார். கதைவசன கர்த்தா கண், செவி என்ற இருபுலன்களின் எல்லையைத் தாண்ட முடியாது என்றால் அவன் புறத்தே புலனாகும் பெளதிக உலகின் எல்லைக்கு அப்பால் போக முடியாது. எம்மைச் சுற்றியுள்ள உலகின் மேலோட்டமான புறத்தோற்றங்களைத்தான் அவன் சித்தரிக்க முடியும். அப்படியானால் இதுஒரு பெரிய பிரச்சினையான கேள்விக்கு இடம் தருகிறது. உண்மையான கலையின் அடிப்படையே பாத்திரங்களின் அக உணர்வுகளை எண்ண ஒட்டங்களை வெளிப்படுத்திக் காட்டுவது தானே? காட்சி, கேள்வி என்ற எல்லைகளை தாண்ட முடியாத வசன கர்த்தா அக உலக எண்ணங்களை வெளிக் கொணருவது எப்படி? பெளதிக உலகை மட்டும் காட்டக் கூடிய கலை வடிவம் ஒன்று கலை என்ற அடைமொழியைச் சூடிக்கொள்ளும் அருகதை உடையதா? இந்தக் கேள்விக்குரிய பதிலில் தான் சிறந்த திரைக்கதை வசனத்தின் தன்மைகள் புலப்படும். சினிமாவின் ஆரம்பவளர்ச்சிக் காலத்தில் அதற்கு கலை என்ற அந்தஸ்து மறுக்கப்பட்டதன் காரணம் இது தான். கலை ஊடகம் என்ற வகையில் பெளதிக உலகின் எல்லைகளைத் தாண்டும் திறன் அதற்கு இல்லை. இலக்கியம் ஒவியம் போன்று மனித மனத்தின் ஆழத்தை அதனால் தொடர முடியாது. ஆனால் சினிமா காலப்போக்கில் கலை உலகில் தனக்கு ஒரு அந்தஸ்தை தேடிக் கொண்டது. இதற்கு ரிய பெருமையில் ஒரு பங்கு கதைவசன எழுத்தாளர்களிற்கும் உரியது. யேம்ஸ் யோய்ஸ் யூலிசஸ் நாவலில் சித்தரித்தது போல் அல்லது அதையும் விட மேலாக சினிமாவினால் காட்ட முடியும் என்பதை அவர்கள் நிருபித்துக் காட்டினார்கள். இதைசாதிக்க முடிந்தது எப்படி? கமராவும், ஒலிப்பதிவு கருவியும் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்குள் நின்றே இச்சாதனை செய்யப்படல் வேண்டும். சத்யஜித் ரேய்யின் பதேர் பாஞ்,

சலி' யில் ஒரு காட்சியை உதாரணமாகக் காட்டி இதை விளக்க விரும்புகிறேன்.

அபு என்ற சிறுவனின் தந்தை கிராமத்தை விட்டு பனுரிஸ் நசருக்குப் புறப்படும் கட்டம் படேதர் பாஞ்சாலி படத்தில் நடுப்பகுதியில் வருகிறது. இக்கட்டம் வரையான கணத்து முன்பே தந்தைக்கும் மகனுக்கும், தாய், சுகோதரி, குழந்தைகள் ஆகியோரிற்கும் இடையில் உள்ள உறவுகளையும் அன்புப் பிளைப்பையும் ரே சித்தரித்து விட்டார். ஆனால் அபுவின் தாய்க்கும் அவள் கணவனுக்கும் இடையிலான உறவு இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை. இது வெளிப் படுத்தப்படுவதில் உள்ள தாமதம் நியாயமானதே. ஏனேனில் இந்திய சமூகத்தில் முதியலர்களிடையான உறவு - குறிப்பாக கணவன் மணிவி உறவு வெளிப்படையாக புலப்படுத்தப்படுவதில்லை, புற நடவடிக்கையாலோ செலைகளாலோ வெளிப்படுத்தப்படாத மௌனமான இருக்கிய உறவாக - அன்பாக இது அமையும். தூர உள்ள பனுரிஸ் நசரத்தூரோக்கிக் கணவன் புறப்படுகிறான். மணிவி மௌனமாக வெறித்தே பார்த்தபடி நிற்கிறான். அவளின் முகத்திலோ, நடத்தையிலோ அவளது உள் உணர்வுகள் பற்றிய குறிகள் எதுவும் இல்லை. இவ்விருவரிடையிலும் மனத்தில் ஏற்படும் பறஸ்பர உணர்வுகள் பற்றிய எமக்கு ஒருவழியும் இல்லை. கணவன் புறப்பட்டுப் போகும் காட்சிக்கு அடுத்து குப்பிலினக்கு ஒன்றின் மீது கமரானிழுகின்றது. நடுசொமம் ஆகிவிட்டது. சிறுவன் அபு ஆய்ந்த உரக்கத்தில் கிடக்கிறான். தாய் அவனுக்குப் பக்கத்தில் இருக்கிறான். அவள் ஏதோ நைத்தங்க் கொண்டிருக்கிறான். தூரப்போகும் ரெயினின் சத்தம் சேட்கிறது. ரெயில் பாதை கிராமத்தின் மத்தியால் செல்கிறது என்பது எமக்கு முன்பே உணர்த்தப்பட்ட செய்தி. வண்டியின் சத்தம் கூடிக்கூடி வருகிறது. தாய் தைப்பதை நிறுத்திவிட்டு அச்சத்தத்தைக் கவனித்துக் கேட்கிறான். தூர வெறித்த பார்வையோடு சத்தம் மறையும்வரை கேட்ட

சாவுத்யவான்

- ஏ. ஆர். ஏ. ஹஸலிர் -

விசுவ பரிமாண
பார்வைப் பரப்பில்
முகத்தை மீறிய
விழிகள்-;
எழுத்தின் சுகந்த
நுகர்வுக் கலையும்
பரிஞாம நாசி-;
பிரபஞ்ச வெளியின்
சர்வத்தையும்
வார்த்தைகளாக சேமிக்கும்
வசிய மூனை-;
எரிமலைகளையும்,
தளிர் நிலாக்களையும்
தேவைக்கேற்ப சிருஷ்டிக்கும்
வாமனக் கைகள்-;
தாள்களின் மீது
தவமியற்றும் அந்தத்
தபசி-
யார்?
யாருமல்ல.
அட்சரங்களை
அஸ்திரமாக்கும்
அற்புத ஜீவி!
அவனது-
நினைவுகள் நிற்பது
நிகழ்வுகளைக் காவி!

படி இருக்கிறான். பின்னர் மெதுவாக குனிந்து சிறுவனை முத்தமிடுகிறான். அவள் தன் கணவன் மீது கொண்டுள்ள அன்பின் இயல்பும் ஆழமும் உடனே எமக்குத் துலக்க மாகிறது. அற்புதமான சில கணங்களுக்குள் காட்சியையும் ஒலியையும் பயன்படுத்தி இந்த துப்பமான உணர்வை வெளிப்படுத்தி இந்தச் சாதனையைச் செய்துவிடுகிறார் ரே. அதேவேளை திரைப்படம் என்ற ஊடகத்தின் எல்லைக் கோடுகளை மீருமலும், வங்காளக் கிராமத்தின் பழக்க ஓழுக்க விதிகளை மீருமலும் இதைக் காட்டுகிறார். பெளதீக உல

கின் எல்லைகளுக்கு அப்பால் ஒரு காலத்தில் இலக்கியம் இசை என்பவற்றுக் கூட மட்டும் தொடருமிடியும் எனக் கருதப்பட்ட உலகுக்கு எம்மை அழைத்துச் சென்கிறார், சேருமுழுமையாக பூரணம் பெற்ற கதைவசனப் பிரதியுடன் தான் படம் எடுக்க ஆரம்பிப் பார் என்று சொல்லப்படுகிறது. அப்படியானால் சிறந்த கதைவசனத்திற்கு இது பொருத்தமான உதாரணமாகும்.

மேற்படி காட்சியின் இயக்கம் சிக்கலானது ஆனால் தெளிவானது. இங்கு இரு குறியீடுகள் உள்ளன. ஒன்று ரெயின் மற்றது சிறுவன். கிராமத்தின் ஊடே நடுராத்திரியில் சத்தமிட்டுச் செல்லும் ரெயின் பறத்தே உள்ள உலகைச் சுட்டுகிறது. இதுதான் பனுரில் என்ற தூரத்தேயுள்ள தொழில் நகரம். ரெயின் அந்த நகரத்தை நோக்கிச் செல்லும் கணவருடைம் தொடர்புறுகிறது. அதில்தான் அவன் பிரயாணம் செய்கிறுன் சிறுவன் அபு நந்தையை பிரதிநிதித்துவப் படுத்துகிறார். தாய் அவனைக் கொஞ்சம் போது கணவன் மீதுள்ள காதலையே வெளி சீடுகிறார். இந்தக் காட்சியின் சூழியில் இருந்து இயன்பாகவும் கயேச்சையாகவும். இக்குறியீடுகள் எழுகின்றன. இவை வலிந்து புதுத்தப்பட்டவையல்ல.

ரேய் உரையாடலை இந்த இடத்தில் துணைக்கு இழுக்காததை நாம் முக்கியமாகக் கவனித்தல் வேண்டும். இதை நான் வற்புறுத்தக் கிரும்புகிறேன். ஏனெனில் பேசும் படத்தில் பேச்சு அநாவசியமாக தலையிடும் ஆபத்து உண்டு. பாத்திரங்கள் தங்கள் கருத்துகளையும் உணர்ச்சிகளையும் வசனம் பேசி வெளிக்காட்டும் முறை கையாளப் படலாம். ஆனால் நிஜ வாழ்க்கையில் இப்படி வசனம் பேசப்படுவதில்லை. ஈத்தமான தெளிவான வசனங்களால் உணர்வுகள் வெளிப்படுவதில்லை. மேடை நாடகத்தில் உணர்வுகளை வசனங்களால் வெளியிடுதல் மரபு. ஆனால் சினிமாவில் இப்படி செய்ய முடியாது. இதன் பொருள் திரைப்படம் மௌனப்படமாக இருக்க வேண்டும் என்

பது அல்ல. பாத்திரங்கள் வசனம் பேசுமாட்டார்கள் அதாவது வாழ்க்கையில் எப்படி நடக்கிறோமோ அப்படித்தான் செய்வார்கள். கமராவும், ஓலியும் மிகுதி வித்தையேச் செய்ய வேண்டும் இதன் பொருள் நிஜ வாழ்வின் பேச்சுப்போலவே திரைப்பட வசனம் இருக்க வேண்டும் என்பதல்ல. அப்படியிருந்தால் உயிரற்றதாயும் அலுப்புத்தட்டு வுதாகவும் தான் இருக்கும். குண இயல்புகளை வெளிக் கொணரும் வகையில் அமைவதாயும் அதேசமயம் உரையாடலின் லயம் கெடாத்தாயும் அமைவதே சிறந்த திரைவசனம்.

நான் மேலே கூறியவையாவும் திரைக்கதை வசனம் பற்றிய ஒரு கோட்பாட்டு ரீதியான வரையறைகள் எனக் கொள்ள வேண்டாம் என்ற எச்சரிக்கையை முடிவாகக் கூறவிரும்புகிறேன். ஏனெனில் திரைக்கதை வசனத் தில் இயல்புகள் வரையறை ஒன்றினுள் வசப்படாதவை. நான் இரு கேள்விகளுடன் பேச்சை ஆரம்பித்தேன். திரைக்கதை வசனம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு சில விவரணங்களைத் தந்திருக்கிறேன். ஆனால் திரைக்கதை வசனம் எழுதுவது எப்படி என்பதற்கு என்னால் திருப்திகரமான பதில் சொல்ல முடியாது.

எவ்வேர் கிளின் என்பார் தமது நூலில் திரைக்கதை வசனம் எழுதுவது “எப்படி என்ற அத்தியாயத்தில் இந்த வித்தையைப் பற்றி குத்திரம் ஒன்றைச் சொஅகி ரூர். தைக் கூறி என்பேச்சை முடிக்கிறேன்.” “மற்றவர் களால் நீங்கள் தொந்தரவு பண்ணப்பட முடியாத அமைதியான இடம் ஒன்றை தெரிவு செய்யுங்கள். கண்ண முடிகொண்டு உங்களது கதைபற்றிய எண்ணத்தில் கவனத்தைச் செலுத்துங்கள். கனவு வேண்டாம். மனத்திரையில் சுற்பு பணை செய்து பாருங்கள்.

(தில்ல அபயசேகர சிங்கள திரையுலகில் சிறந்த கதை வசன எழுத்தாளராகப் புகழ் பெற்றவர், அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் அவர் மடித்த கட்டுரையின் கருக்க மொழிபெயர்ப்பை இங்கு வெளியிடுகிறேம்.)

“பொறுத்தது போதும்”

நெறியாள்ளக; - அ. தாசிசியல்

உதயன்

தாசிசியனின் “பொறுத்தது போதும்” புதிய நாடகம் சமீபத்தில் மேடையேறியிருந்தது. நாடக அரங்கக்கல்லூரி ரசிகர் அவைக்காக

தயாரித்தளித்த ஐந்தாவது நிகழ்ச்சி இது. மீனவ களத்தில் நிகழும் வர்க்கப் போராட்டங்களின் சில அம்சங்கள் தெளிவுபடுத்தப் படுவது, தமிழ் நாடக மேடைக்கு சற்று புதிதுதான். அ. த. சித்திரவேலுவின் “செவ்வானத்தில் ஒரு ...” வைத் தவிர.

சம்மாட்டி (முதலாளி) ஒருவன் உழைக்கின்ற பெரும்பாலான தொழிலாளரை கரவலைத் தொழில் மூலம், சுரண்டுவதும் அதிகாரம் செலுத்துவதும் அத்தகைய அந்திக்கு எதிராக விழிப்புணர்வு பெற்ற சிலர் கலக்குரல் கொடுப்பதும், இதனால் ஏற்படும் மோதல்கள் முரண்பாடுகளை இந் நாடகத்தில் வெளிப்படுத்தப்படுகிறது.

இசைநாடக, கூத்து முறைகளைக் கையாண்டு அப்தத் நாடகத்தக்குரிய மிகை உணர்வை, அசைவுகளை இணைத்து புதிய உருவமைக்கின்ற உத்திமுறைகள் பரவலாக, நவீன நாடகங்களில் கையாளப்பட்டு வருகின்றமை தெரிந்ததே. இவை கதைக்கருவின் வெளியீடு, உருவ அமைப்பு மேடை என்ற சாதனத்தின் சாத்தியமான எல்லை வரைக்குட்பட்டு நிகழ்களத்திற்கு பங்கமின்றி, நாடக ஒருமைக்கு குந்தகம் ஏற்படாத வகையில் நடாத்திக் காட்டப்படும்போது இவை பெரும்பாலும் வெற்றியளிப்பது சர்த்தியமே.

இந்நாடகத்தில் குறிப்பாக சம்மாட்டித்தனத்தின் செழித்த உருவத்தையும், அதி காரத்தனத்தின் மிடுக்கையும் மிகவும் கச்சிதமாகவும் எளிமையாகவும் வெளிப்படுத்தி யிருந்தார் ஜெனம் பிரான்சீஸ். வேலைப்பழுவில் உடல் சோர்ந்து போன நிலையில் மெலிந்து எலும்பு தட்டிய அந்த இளைஞர் தொழிலுக்குச் செல்ல மறுப்பதும் - அதைக் கீழ்ப்பாக வெளிப்படுத்திய கணக்கெற்ற மினமும் சலுகை பெற்று சேவகம் செய்யும்

வர்க்கத்தினரின் குழைவும், போலித்தனமும் மன்றுடியாக வரும் நவரெத்தினத்திடம் நன்றுக வெளிப்படுகிறது.


குறைபாடுகள் சில குறிப்பிடத் தகுந்தன உள்ளன. இசை நாடகங்களிலும், நாட்டுக் கூத்துகளிலும் நடிகர்களின் குரல் வளம் மிகவும் கவனிக்கப்படவேண்டியது. பாடன்களின் போது நடிகர்களின் குரல் சகிக்க முடியாமல் பிசிறுபடுவது போதிய பயிற்சி இன்மையும், கூட காரணமாக இருக்கலாம். வசனம் பேசப்படும்போது இக்குறை இருப்பினும் அவ்வளவாகத் தெரிவதில்லை. முழு நிலை ஆட்டங்களின் போது நடசர்களின் அங்க அசைவுகள் சீர்தவறி தடுபாறு வதையும் வெளிப்படையாக பார்வையாளரின் கவனிப்பைப் பெறுகிறது.

ஒளிப் பொட்டுகள் உரிய நேரத்தில் பாச்சப் படாமையினால், பாத்திரங்கள் சில வேளைகளில் இருளில் நிற்க நேரிடுகின்றது. பாத்திரங்களின் உணர்வு நிலை அவ்வேளைகளில் தெளிவர்த்துப் போகின்றது. நிகழ்வு மாற்றங்களிலும், பாடல்களின் உச்சஸ்தாயித்தத்திலிருந்து திடை இருக்கங்களில் ஒன்றி வெளிப்படும் தன்மைக்கு இசைவற்று தாமதமாக வோ, மூன்பாகவோ முறையற்று ஒளி பாச்சப்படுவதும் கூட தயாரிப்பு நிலையில் தவிர்க்க வேண்டிய குறைபாடுகளே.

மொழி பெயர்ப்பு நாடகங்கள், நாடகக் கலை பற்றிய பிரக்காராயை, அறிவை, அனுபவங்களை ஆழப்படுத்துகிறது. அவற்றிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பலவும் எம்மவர்க்கு உண்டு. இவை அடிக்கடி நிகழ வேண்டியன வே. அதே வேண்டையாக எழுதப்பட்ட நாடகங்கள் எம்மக்களின் வாழ்க்கையிலிருந்து நேரிடையாக முகிழ்வது. வாழ்க்கையைக் கண்டுகொள்ள உதவுவது. அதை மேலும் முன்னெடுத்துச் செல்லும் சாத்தியம் அதிகம் உள்ளது. அந்த வகையில் தாசிசியனிக் “பொறுத்தது போதும்” கிராமிய மட்டத்திலும் கொண்டு செல்லக் கூடியது. நாடகக் கலையில் அவரது முயற்சி சாதாரண மக்கள் மத்தியில் பெரிதும் கவனிப்புப் பெற்று வருவதே இதற்குச் சான்றுகும்.

SILVA WATCH WORKS

Dealers, in all of Watches, Clock to their spares Specialist in
Servicing Watches and Clock Agents
Importers, Exporters, Indenting and Commission Agent.



TELE (Esit: 7862
PHONE (Residence: 7706

Residence
“ANNAI VELANKANNE
15, 1st Lane
Power House Road, Jaffna, (Sri Lanka)

10, People's Model Market,
Hospital Road,
JAFFNA,
SRI LANKA.

With best Wishes from



TOWER
Coffee & Cool Bar

324, Clocktower Road,
JAFFNA.

 7891

சேஷா
தங்கமாளிகை

அழகிய தங்க வைர
நகைகளுக்கு
உத்தரவாதமுள்ள இடம்

பவண், பொன், வெள்ளி,
வாங்குபவரும் விற்பனையாளரும்
கண்டில்தி — சாவகச்சேரி

கண்ணடி வார்ப்புகள்
THE GLASS MENAGERI
BY TENNESSEE WILLIAMS

இரு பாலை வீடு
THE HOUSE OF BERNADA ALBA
BY GARCIA LORCA

மழை - இந்திரா பார்த்தசாரதி

போன்ற தரமான நாடகங்களின்
வரிசையில்

இலங்கை அவைக்காற்று கலை கழகம்

PERFORMING ARTS SOCIETY OF SRI LANKA
அனிக்கும்

யுகூதார்மம்

THE EXCEPTION AND THE RULE
BY BERTOLT BRECHT

தமிழில்: ச. வாசுதேவன்
நிர்மலா நித்தியானந்தன்

இசை: எம். கண்ணன்
விபரங்களுக்கு:
330, நாவலர் வீதி,
நல்லூர்,
பாழ்ப்பாணம்.

நெறியாள்கை: க. பாலேந்திரா

இப்பத்திரிகை 7/2, 2-ம் குறுக்கு வீதி, நாவாந்துறை வடக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த டானியல் அன்றை அவர்களால் சமர் இலக்கிய வட்டக் குழுவினருக்காக 310, மணிக்கூட்டு வீதி, யாழ்ப்பாணத்திலுள்ள தீதிரா அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. நிர்வாக ஆசிரியர்: டானியல் அன்றை. முகப்பு ஒளியம்: கோ. ஜகலா கநாதன்.



இலங்கைப் பல்கலைக் கழக வெளிநிலைப் பட்டப் படிப்புகள் - 1980

சட்டம்/கலை/வர்த்தகம்/விஞ்ஞானம்

கல்விப் பொதுத் தராதர (யயர்தர)ப் பரிட்சையில் ஒரே தடவையில் 4 பாடங்களில் சித்தி பெற்றவர்கள் அல்லது இரு அமர்வுகளில் (மூன்றும் ஒன்றுமாக அல்லது ஒன்றும் மூன்றுமாக) 4 பாடங்களில் சித்தி பெற்றவர்கள் அல்லது 21 வயதிற்கு மேற்பட்டவர்களாயின் மூன்று பாடங்களில் சித்தி பெற்றவர்கள் அல்லது ஆசிரியர் பயிற்சியில் சான்றிதழ் உடையவர்கள் அல்லது தொழில் நுட்பக் கல்லூரிகளில் டிப்ளோமாப் பட்டம் பெற்றவர்களிடமிருந்து மேற்படி இலங்கைப் பல்கலைக் கழக வெளிநிலைப் பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் 18-12-1979 வரை என்னால் ஏற்றுக் கொள்ளப்படும்.

விண்ணப்பப் படிவங்களையும், விபரக் கொத்தையும் தபால் மூலம் பெற்றுக்கொள்வதற்கு ரூபா 2/-க்கான தபாற் கட்டளை / காசக்கட்டளை “EXTERNAL STUDIES ORGANIZATION” என எழுதப்பட்டு 27-11-79 க்கு முன் சொந்த முகவரி எழுதி, முத்திரையொட்டப்பட்ட 9'' X 4'' அளவுடைய அஞ்சலுறை அனுப்பிப் பெற்றுக்கொள்ளவும்.

REGISTRAR
EXTERNAL STUDIES ORGANIZATION

**148/1 STANLEY ROAD,
JAFFNA.**